# Registered as a Newspaper

ORAING STAR.

Published Every Friday

# JAFFNA, FRIDAY, JAN. 12, 1940.

RIGHTEOUSNESS EXALTETH A NATION, BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

# A New Ashram

VOL. 100.

To enrich and deepen the bioms hie of the Charch, Jaffna Council is co opera-e with the Jaffna Christan ion in running au interdeno-unitonal Asbrau to experiment independent methods of national Ashram to experiment indigenous methods of wor-p and organisation, as a base-the training of special evan-ation of the special evan-rates, and as a place offer-hment and rest for lay and insterial workers. This Council insterial workers are the set of the set of the first two rs and to raise the money and to raise the money and to the support there."

Aim of Education "The sam of education is spiri-tial freedom", declared Sir S. Radha trishnan, Vice-Chancellor of the Benarce Hundu University, addressing a function arranged counexion with the contraction the Diamond Jubilee of the w English School, which is nducted by the Daccan Edu-nica Society. Sir S, Radinkirisinan observed is the universe of education

purpose of education in man to live life for erprise to make educa-and accessible to the sets was based on the that a true awakening, r economic, social and sold be based on the

a society was by the kind it maintained, of law and order it maintained, but only by the efficiency of ad-ministration it permitted and by the intelligence and goodwill it fostered. A democracy could not be built out of slaves. Their selucational institutions should produce free men and not robots.

produce free, man and net toboos. The Manipay Navaly Social Service League The First Annual General Meeting of the above League was held at the Manipay Viveka-mada Vidiryasahai on Saturday the 6th instaut at 3 p. m. with the President Mahandram S. K. Sagminathar in the chair. The of very satisfactory of its

and of very satisfactory work one during the inst year of the segue of its existence Mr. C. Y. Devarajan the Assistant Se-relary read the Treasurer's state-next of Accounts and both were dopted unanimously. Measages and Telegrams re-eived from the following well-tichers were tablied and read-ter at the Public meeting which illowed a Garden Party given y the President to the members of well-wishers of the League, he following wellwishers sent legrams and messages viz, Lady monathan, the Hon, Mr. W. de Silva, Messars Geo de Silva S. C. G. A. Wille, M. G. Ponnampalam, M. S. Rev. S. K. Banker, Rev. mes Mather, and Messre, J. magnitoni and S. E. Thambiah. A few resolutions of which is to alter the name of the League o "Manupay Parish Score few resolutions of which notice had been given were a passed, the chief of which to alter the name of the Lougue "Manipay Parish Social vice League" in order that hree other vilages of parish Siz, Anatootan, So-malat and Sandilipay also bit be included within the pe of the League along with appay and Navaly. The election office bearers for the ensuing r resulted as follows under protem chairmanship of Mr. senidest Mahandiran 4 7

and T. Buell J. P. Secretary : Mr. C. Thiagarajah, Asst. Se-cretary : Mr. C. N. Devarajan, Tre-asurer, Mr. K. Chornalingam, Asst. Treasurer: Mr. K. S. Soandranny-agam and Auditor : Mr. F. S. John with a further twenty mem-bers to form the Managing Com-mittee. With a vote of thanks to the chair and to the retiring office-bearers the meeting termi-nated.

# . Jaifna Red Cross Flag Day Collections

His Lordship the Bishop -Jatina R., 50,00 Adigat A. Nagameth 25,00 Rev. & Mrs. E. Motdletoo We ver 15,00 Rev. & Mrs C. A. Smith 12 Rev. Ganon Somasunderam 500 M dit. v. Foomampalam 500 AF. R. Naish 10,00 Rev. James S. Mather 5 Miss E. S. Machniye 5,00 Miss L. G Bookwalter 10,00 Mrs. A. Saoapati 2,00 Dr. S. Subtranselam 7 R. 2 Mr. S. Rotrigo 2,00 Dr. R. Schoekur. Mr. P. Seenivasagam risson 3:00 Mr. S. N. Mr A. Naramutu Los aspasoriam 2:00 Mr. J. S. A. Ramansthan1.00 D. H. Mr. Julius F. P.D. Mortimas

poptie 1.4.1 Mr. G. desminandi 1.00 att K. V alytyagamm 00 Mr. G. A. Unitasioglami 1.00 Mickelnaw men In statica 2.00 Mies N. G. Lwynam 5.00 Mr. Siva rajah 100 stati Timeweily Farm ramaj 2.25 Mar. N. Vikyanismi at

Mr. L. P. Thurata Noustakulastu - D Selfamittu M. B. E. President, Muhandiram S. K. Swaoinathon, Vice-Presidents Mesars, R. Dharmalingan Prostor, Mars. V. Themosphili, 1,00 Mr. 8, 4 2.00 Mr. A.B.

Clough 300 Mrs. J. G. T. Chiltam-palam 200 Mrs. S. S-harmah 100 Mrs. T. Rajasingham 100 Mrs. Kacn-gatayar 100 Mrs. S. Thingarolah 100 Mrs. N. Susoriamby 100 Mrs. K. Ramachandra 100 Mrs. Casa Ania-ratuan 100 Mrs. vs. M. Kanagarat-mm 100 One davis pension (acon-ymona) 3.83 Maccelinacone 5.13 Union high School Tsiu, ulti 7.64 AnaryMethodist Tamil School 276 Mrs. T.T. Matuwela 2.00 Mrs. K. Sviatny Mrs. T. G. Thangarajab 100 ThiBox Contentions Collected by Jaffan Central College Sociuts 37.70 Methodist Tamil School Anarpanity 460 Vannbah, Ging Chittam-

Central College Hat Tamil School Vembort Giris of 3379 Collected T Jayssingtham eeted by mem-ven Ashram 4.53 Tries Jaffoa 4.32 O Hege Scouts Pt. Pedro Hautley Pupils of Pup-set English school Sashtural A.C M. Puolis of Cher-Tamil School 160 Lite 4.71 Pupils

Contected by Jaffac Hindu College Sciurs 2:99 Collected by Mathay Ontarian Youth Lesgue 1305 O.I. letted in Tinnevery Farm School 201 Cellected by bt. John's Contege Scouts: 1373 Total Re, 64-20' ACKNOWLEDGMENT Mr, and Mrs, E. W. Arianaya-gam of Maiwaddi Vidiyalaya Wardha C. P. India thank all friends and relations who sent messages of sympathy on the occasion of their sad bereavement,

## DENTIST AND OPTICIAN MR. S. CHAS," PATHIRANA

The present residence and busi-ness premises—"Airy Dale" (ad-joining, Mr. Pedrupilla's house, 3rd Cross Street, Lafter,

house, Jaffna.)

## CAR FORSALE

Ford Tourer, i seater, hiring licence and insurance for 1940 Paid. In very good condition, Apply Colombo Stores, Main Street, Jaffna,

# TOBACCO


THE LARGEST CROPSAND BEST QUALITY LEAF CAN BE OBTAINED ONLY BY USING

C. C. C. TOBACCO MANURES LARGE PROFITS CERTAIN For full particulars and free advice write to Colombo Commercial Co. Ltd. Colombo. ("Incorporated in Great Britain-Liability of members is Limited.) DO YOURD EVER STORES

- DO YOUR EYES GIVE YOU TROUBLE? 1. The inability to read small type at a distance of 14-16 ins, with-out having to stretch out the pa-per.
- per, The inability to clearly make out objects at a distance with-out straining the eyes. The bluring of your sight by twilight.
- 3.
- twilight. 4. Constant beadaches which do not yield to drugs and medi-ches. IF YOU HAVE ANY OF THE ABOVE DIFFICULTIES ABOVE DIFFICULTY EYE. SUCHT
- SIGHT. YOU NEED GLASSES APTER A CAREFUL SUGHT-TEST COME

VENUS OPTICAL CO. Opposite Power Station, Grand Bazaar, Jaffna.

Agents for the Commercial Pine Porests, Ltd. ir. Knyts, Point Pedro, Chavakachcheri Apply for terms to, d by Neolames In Soundati im.org, aava ialnam.org



Every Year thousands of discerning persons lay the Foundation Stone of ECO-NOMIC INDEPENDENCE for themselves in their old age and or for their dependents after them by insuring their lives with the

# "ORIENTAL"

the strongest and most popular

Life Assurance Company

in the East.

## DO NOT DELAY

Take out an "ORIENTAL" Policy today

Write for particulars to:-The Branch Secretary,

# ORIENTAL

GOVT. SECURITY LIFE ASSURANCE CO., LTD.


Head Office Bombay. Estd. 1874.

ORIENTAL ASSURANCE BUILDINGS

52, Baillie Street,

COLOMBO. T'phone No. 4794.

incorporated in India Liability of Shareholders is limited



You don't buy a paper—You buy NEWS You don't buy glasses — You buy VISION You don't buy Circus Tickets—You buy THRILLS You don't buy an awning—You buy SHADE You don't buy life assurance—You buy EDUCATION for the children, CANCELLATION of the mortgage and an INCOME for the wife. APPLY TO:-

Post Box No. 113.

# THE NATIONAL MUTUAL LIFE ASSOCIATION OF AUSTRALASIA LIMITED

(Incorporated in Victoria, Australia. The Liability of Members is Limited).

CEYLON BRANCH:-Chatham and Queen Streets, COLOMBO. NOTE : Payment of premiuma by Policyholders resident in the Jaffna Penia-sula may now be made to the Jaffna Branch of the Mercantile Bank of India Lamited.

(LIABILITY OF SHAREHOLDERS LIMITED)



ASSURANCE COMPANY, LIMITED

(INCORPORATED IN STRAITS SETTLEMENTS) OFFER

# A Wonderful New Pension Policy

PARTICULARS MAY BE HAD FROM OUR AGENTS OR DIRECT FROM .-

J. U. WEBB. ACTING BRANCH MANAGER.

CHARTERED BANK BUILDING, COLOMBO.

No. 2

# உதயதாரன

ர்தி இராச்சியத்தாரை உயர்த்தம்; பாவமோ எந்தச் சனங்களுக்கும் இகழ்ச்சி

# பு இனக் குறிப்புகள்

பழப்பானப் பட்டின சங்கக் அக்கிராசனராகவும் உப அக்கி வராகவும் பொரைக்கார்கார அண்டாகவுக் பொரைக்காகனர எதேர். சு. பொன்கம்பலம் அவர நம் திர. S. M. அப்புமக்கர் வர்களும் முறையே சென்ற சனிக் வாகளும் முறையே சென்ற சனிக் வைப்புதோப்த் தேரிவு செய் பெற்றனர்.

## Gusi uni

மலக்கன் கண்ணிர்கு இன்பம் யப்பனவே பன்றிக் காதிர்கு இன் ம் பயப்பனகல்ல். இதியே உண் மையாதேனம், படகோனியாகி து என தயல்ப்னோர் என்ற ஒரு வகை என் தன் துடைய மழிலப் பேச்சு நல் இன்பம் பயப்பதாகக் கூறப் சுத்தது. அம்மனர் பொழுது கிடி ந்கரில் தொடங்கி மால்வனாரில் கொல தொல் வேன்ற பேசிக் என்றைக்கு பாம், கரின்ப் தேர ண்டிருக்கிறதாம். அதலோக் பெலர் மகன் அல்லாலி பலர் பேச பெனிருக்கிறதென்ற கூற போக்கும் மக்கன் அம்ம சம் அன்துர் மக்கன் அம்ம மேச்சுகளிற் சுலைந்றின் சம்கள் தெரிக்குகோ ஞன்த் தால்கள் தெரிக்குகொ க்கடும் என்ற கரிக்கொள்க

Gurnssaurura (Calyx) அம்மலரின் இசழ் எடு உரப்புகால் விக்கையான வெரலி உண்டாதேதைன்ற ஆரா

துமைன் கூறதேகள் ப்ச்சியாள் கூறதேகள் தீம்மலர் தென்னமெரிக்காயில ப்பை இன்குள் மல்படியாரத்தில் சார்கமாகப் பூக்கிறதாம் சார்கமாகப் பூக்கிறதாம் கொ.ச.ச. Ga-5.95.

பாழ்ப்பானம் ஆனேல்கோட்டை ரசகும், பல வருடங்களாப் ஐச் ப மனப் வட்டின் வேல்வேற ரகம்களில் அபசினர் எவர்பெ குதிலில் போதி சரணாபப் சொண் த்தி வர்த்து நைக்குப் தொன் த்தி வர்த்து நும்பெ துமன் க்கைப் பெசுதாசன் தமதி2 ம் பமாரும் தேழும் 1939 ம் க்டு மார்த்தி மீடம் திசதி ததி2 பரசம்பர் கரைக் சேசுளி யமாகும் றேம். இவர் சாந்தோ தண்டான தம் ஆயா எந்தா தண்டும் த்தாசப் பொலினத்தாற சடுத உலிப்படார். 1991 ம் ஆண்டு த்திகை மீ 16 த் தகதி அம்னி பில் நேர்தவர். அமரிக்க இதர்கள் சேர்ந்த வட்டும்போட்டை இல்ல லேய உயர்தர பரடசானேடு இல்ல லைட உயர்தர பரடசானேரெல் கல்ற ற, செலகாலம் அன்கு உதளி சிடாரம் கடமை செய்தார். பின் திரிபாய் கடலை செயதார். மேன் எட்டுகள் இதற்பா போய் நிருத் தெற்பளனியின்ருக்கும் சென். போ சேல் கூறுரியில் கற்று, சென்ன தாவணாசுல் போவேசப் பரிட்சை மேன் சிதிப்படன் அபினர் வைத் தெற்புத்தானர் பரிட்சையில் நேற போதோரானர் பரிட்சையில் முதல் ஆனப் சித்தியற்றுர். அதன மேன் வீன்பு மலைப்பாட்டு அபச சேனையில் பலவரடங்களாப் அப கம் வன்றம் மேச்ச தமது கடமை கின்சே பலவரடங்களாப் அப கம் வன்றம் மேச்ச தமது கடமை கின்சே தின்ப்பாறி ஆன்சுர்கல் பின்றுக்க இன்ப்பாறி ஆன்சுர்காட் டையில் உசுத்தனைதார்.

இவர் இறக்க அடுத்தகான் படோத ம ஆராதனே அனேக கற்றமித் ர் சமுகத்தில் சாபல்தாம் 4 மணி பால் கடைபெற்றக. கனம், விஜப ரத்திணம், சிங்களபகம், ஆர்கைட் ஆசிப குருமார் மிட்டிலும் சல்ல தைவிலும் ஆராதின்களே கடத்த குவான் ஜெ. வி, செல்லைப் இறக்க ின் தகுளுதோமக்கள் க் குறித்து நக்கமாய்ப் பெரிசுர்.

தற்காலம் தல்மன் தர் தரைமுக தெதிபரான டக்றர். W. S. சதானி பல் என்பவரின் மண்னி இயாத பதிர், கோப்பாலில் வரிக்கும் த்திரி, கோப்பாபில் வர்க்கும் நீமான் பொன்றைச்சாமி, ராசைபா, பசதாசன் என்போர் இவரது இயை சரசாததர். இவரைப் பிர்தது வாடையும் பிரிய மன்னரி, அரிப தல்லி, உரிய சட்காதரர், அன்பர இப் போனருடனும் சுமாதைரப 5420E.

# யுக்க சமாச்சாச வியாக்கியானம் 13-12-39 Opriziai 20-12-39 amp

aris Baijistani 

குமான் K. S. அநனைக்கி அவர்கள் (பேசிலது.)

# (@st\_t#=)

பெரும் தோசியம் தற்போல இரோப்பாளில் கடை பெலம் யுக்க சிசுழ்ச்சிகளேல்லாம் ஒரு பெருமிரக்கியத்தை எமர் த வெளிப்படுக் ஓவனபோல் காணப்படு மேலைப்படுத்துனைபோல் காணப்படு ஜென்றன. அவ்கிரக்கியமெனன்? இப் பெரும் போனா உற்சு கோச்ரைவா ருக்கு அறைகு காலம் பாருக்குவாடத் ஜீல் கடத்த பரைதப் பெரும்போனா ஞாபகப்படுத்தும். இவ்கிரு புத்தங் களுக்கெடறிற் பல ஒற்றுமைகள் காணவும், றிற்தானிய முதல் மக திர்பாரப்ப காணலாம், பிரித்தானிப முதலமா தியாரலிப் சேம்பர்வேரேன் மகான தாமாராமின் முன்தோன்றலாகும பாண்டவரின் முன்தோன்றலாகும ததமருக்கொப்பாவர். பிரித்தானிப ததக பலவேற தேசங்லிய வெண போற்றக் குடைபின்றே ஆண்டு பாதறக் குடைபின்றே ஆண் சல்கோலோச்சி வருகேற்றதேன கற்கடையாளமால்போறும் அட வரியார் குடையொல்றோதில பட்டின்னொற் வைத்திப் புற au diaiurp Gen 1 மி பூளிக் என் அம் காததி காகச் சமாதானப் பிச்சை வேண்டி வர். கிதிவகிபாற் கேடு மதிகள் கேடி வரது அற்வாம் சன்னே பேரச்து அரம் மரச்து அசனி முழு வதையும் ஆனவேன் 6 மேன் அம் ஆனச மனத்த் குடிசொண்டு மடச சுத்தன்பால் வேண்டப்பட்ட சமா தானப் பிச்சையை பிய்க்கவன் போல் வாக்கனன் விட்ஸ்காம் போக்கி, தரியோதனன்பால் கரு ள்ளை சொன் அரது செல் துதற்கு துமத்தஞ்செய்புல் காத்து அருச் அபரச்துசெய்யுக்காலத்து அருச் சன்த கூற்ப வார்த்தைகள் நிர்க தரிசனம்போனிருந்தலை அன்வபா கை-

போக் குருக் க்கிரிம்குக் போகு அம் கபாகத் கேக்க் புண்தமென்னம சான்கு மம் அமக் கேள்க விற்பம் மாற் செல்பதோக் தோக்கு அம்பிற் க்குளும் உன் சாசத்த பல் விற்போர் களும் நின்வேற் திடாத க்குள் சன்சமூர்த் சொடுச்சிட்டா மும் கிடிமோறிப்பு பான் சொடிரே?"

இவ்வாற தரியோதனகோப்பற்றி கிசப்துளாக்த்தற்லெப்பலே கப் பர் எடின், சேர்ச்சில் ஆசிய பெரியா ரும் ஹிடனைரப்பற்றிக் கூறினர் லிட்லருக்கு யார் என்னதான் கூறி வென்? "றிபன்டிறப்" என்னுஞ் Gana? சருளிமாமா அவாந்தில் இருக்குமட மே முடிவு பரியர்கம் விடலந்ச்கு கல்லறிவும் ஜீயசாருண்ணிடமும் வரு மென்றெண்ன என்னவேறேம் இட மில்ங், கிதிலமீபால் செமெறிகள் சோன்றுக், இதவே நேடிரிய மிச்ச் செயல்கள் எமக்தெடுத்தும் Loù Dražvů.

15 อ.ศ. ประธะจ 28-12-33 แกรด ธิรฐรัส สระบบจะสโป นิปรัส.)

80 பட்பாகிலே இப்போழுத 1 டக்கும் போவாப்பற்றி என்றுக சிசுங்கொள்ளுவகற்குப் கேவாக் தைப் பற்றிப கில எஷ்பங்களே இன்ற அப்பிவாம்,

Cistoria Casis marif யின்லாக்கும் தேசம் விகாக்க கேவிய வாக்கத்தைச் சோக்கது, 18 ம தூறருண்டு கொடக்கம் 600 வருழும் வனா அது சமிடனுடைய ஆட்ரிக்குட்பட்டிருர்தது. மின்பு 19 ம் தூற்றண்டிலே தான் ருழிப சக்ரோதி தியத்திற் தோக்கப்பட டது. அது இந்த தூறு வருஷ காலத்தில் அடைந்த வனர்த்தில் பயரைச் சுதக்காம் பெற்றது போ ரோடிபாக் கடைபிலும் மாரிக்க இருட்டல் இரையா மற்ற மாரிக் குல் டல் இரையா மற்ற மார்க குல்கு அடு பின்னிற்களிலில், ...ப் ப்பாழுதம் தேருடன் சமாதான மாகிய வாழாதயக்கிறுக்குதா. தெனாக்கு மக்கள் கிரியம், வீடா முலந்தி மக்கை மால்பு யட்டி முலந்தி கேகனம், மரிபாகை, இத வருவாமை, தோலிபானம் முதல்ப அருவருணங்கள் மிருந்தயர்கள். எல வைருக்கும் லனியற்புன்[gitize பெற்றகளிலும் பத்திரி கை பெற்றகளிலும் பத்திரி கை பெற்றகளி

பேர முகல்பனை முலமாக அறினவ கிருத்தொற்கு கொள்ளுக்கானர். குன்னாக்கு முகலாட்டு செநைக் தீல ரூழியங்ன ஆதிக்கத்தெருந்த பொழுது அதனைடைய அரசியல்லும் எய கடிலம்கள்வும் ரூழியாக்கர வர்த்தோ அப்பிர்க்கு மக்கதவை தனர் தொன்றதொட்டு அடை என் தொறைதாட்டு அடை நாக்கோ கட்டாகே வளர்க்கு வர தேக்கோது. 1911 ம் ஆன்டிவே என் பிரியக்கு முன்ற குழுகையை க் குவாசாக அடை திருக்கா பொழுது அதனைட்ல திர்வாக பெழுத் அதல்கைப் பின்க முறைபரும் பேட்ரம் அதர்கு ஒரு தனிச்சிறப்பைட் சொபெசன்பின் கேனில் பாதைபிலிய அத sa seflustania - souse Sin 2.

ஆக்த காட்டின் செல்வம் (முழ தம் பாராபினும் குறித்த சில பணக் காரிடமோ அல்லத் செல்யக் குடும பங்களிடமோ அகப்படடுக் கிடக்க விலல், எழை செல்லர் என்னும பேதமின்றிச் செலவம் எல்லரிடத பேதமின் நீச சொலம் என்னாட்ட மை சமமாகம் ஒக்கேன் நடைகைத் தொடுனும் செந்திகமும் அக்காட் டின் மிசேஷ தொடிலாகும். தமா லச் சாஸ்கோ முக்கிய ஆதம்தசம் இத்தொடுக்கவில் அதம்தசம் நீ முன் எனற்றமடைக்கிருக்கிற அ நன தன தாடுகள் புச் வமல் கள் கன்று கப் பயன் படுத்தி ஆடுமாக பருத்திமசப் இசோ சகாதிலாளிகளின் சம்பாம் மிக்ஷா சிற்கேளினும், அவர்களுடைய திரு பதிகரமான சிக்கன யாழ்களையினு கே அது அவர்களுக்குக் குறைவான கே தேன்றன்றன். அவர்க் கொழி வானருக்குக் குறையொன்றம் கோழி பாதை, அவர்கள் ரட்ட ரதியாகவும் பாதாக்கப்படிக்கின் நனர். சொண்டுகளினும் சோப் கணகும் முன் வேறியிருக்கிறது.

டுகளிஞ்சும் கல்ல திடருக் தாமான மேக்தோன போவிர். தததேகத்தலே 15 மாதம் வரை பிக்க கட்டாம மானுவப்பயிற்கி பெற்ற ஒரு கிரதோப்படையும், பல கி.த. முயற்கிகளிலும் சிபெட்டவர்க se mainape வபது வித்திபாசுததைக் னிக்காமல் தேசயா அகாடபுக்கைச் செசமாபிருக்கும் ஒரு பாதாலால் படையும் அனைகளாடு சேர்க்கு எல்லப்புறங்களில் பாதைல்லை படையும் என வஞ்சு கிதமான படைகளிருக்கேறன.

இப்பொழுத சேன்னர்த் சப பச்சியம் செலுத்தவக்ல மிகவும் உற்றோண்டிருக்கேது, சபாச்சி பட செந்ததால் நாறை மகர்குளை 6. இது மதுக்கழுடியாத உணவமைய கும. இவ்விடியுக்கிலே பின்னிஷ் மக்களன் வரும் சபாட்சியை ஒப் ஆகரிக்கின் மனர். மற் மனத்தடவே றம் போலற்றிக் பாகொப்போலப பின்ல ந்தும் 100 வருஷக்குக்கு எனவாதும் பிர அரசுக்குட்பட்டி மேலாக ரூஷிப் அரசுக்குட்பட்டி மூகச் சவாஜினமிமாது அடிமைம் மூகச் சவாஜினமிமாது அடிமைப் பட்ட ஜிவ்வே, ரூழிய சக்கிராகபத்தி படக்கான, அது சேகராகப்தன பசத்தேல் அது ஒறு ஜெரிக்கப்ப ட்ட மாராணமாகச் சேர்விலில் அதன்மது ருஷியா கனதை ஆளு வைரின் முழுப்பலத்தையும் செய த்த முயன் நடேபாதம் அதை வைவைக் ஒருவகைச் சுதந்தரத்துடனேதான இருக்கு வக்றிருக்கிறது 413 200 ைப் பலயகை வார்ச்சொருக்கும் காணப் குஷிபலலர். அது ரூஷிப சாகொடுப்சக்பத்தைச் சோமுழை எமிடன் கமிடனுடைய ஆயர்காகபிலிருந்த 600 வருலுங்களிலும் சுமிடனிட மிறத்தை தேடிய தேட்டமாகும். மற்றை தேவை தேட்டமாகும். அத ருஷியவுக்கும் சமிடனக்கு மிடையே ஒரு அடிகாக்கேபோலி நக தசேபன் தி தருபோதம் ருஷியாலின எல்ஃப்பு சத்தைச் சாவற் கூடமாக இருக்களிலில், அதன்கடய தேசிய இயக்கம் குஷி ஆதித்தத்தாரு மாமூக கருப்படையலில், சதி ன ஆதிக்கத்துக்கும் மாருக் இருக்க தன்று மா, சுமிடதேலின்ன கினே ம கெட்டுப்போ தில்ல, கருக்கிக் allings any American mind sis 

கிலே பொல்ஷிகிக் கொள்கை வெற் றிபடை ககபோழுது, ருஷிபா பின் லக்கைத் முற்றகைபேடப் பின்னக்கு ஜெய்வியின் உதனியை காடிந்து. உடனே ஜோமனி உதனிபளித்தை ருஷிபாவைச் சரண்புகர்செப்த பின் ருகுப்பைக் கப்பாற்றியது. அன்ற தொடங்கம் பின்னர்களு சமாதான முறையால் இன்னும் பலரிதமாக முன்னேறி வளர்கற்பென்டைக்.

கோட்டு விற்பனவு விளம்ப்சம்

Se) 10470. (1) மரியாவ்பேச்சு சான் பூர் சற்குண மட்டுவன்

A. மரிபாம் சேன் கைப்பென் அனர் தாடு பின்ன இறுமை எதன், தொருவுலை செந்த வீடினியா - Bazati

்திரன். வந்ப்பான டிக்திரிக் சேட்டின் 10.170 ம். இல்ல டித்திரிக் செட்டின் தேன் அரச்சேப்பில் மூன்ற கண்டுக் எனிரிச்பபல்ம் மூன்ற கண்டு எனிரிசுபபல்ம் மூன்ற கண்டு எனிரிசுமுமை பிற்பால் (2) இரண்டு எனி தொடக்கம் அரசர்கள் வணிக்குச் சேன்ற செட்டக்கம் அரசர்கள் வணிக்குச் சேன்ற ערדבר במשבשט בינוראו.

## an will all rates

1) முல்கூச்சில மல் சிலிச் கலனிய சந்த பேச்கு வூரில் செந்த இதான். ம எமிகை 9693 ம் இலாசச் தன்கி சோபில தம்சு வனவு " இதன் கிசாவ சார் ஒன் நீ7பட்சு பதினெட்சு, எல்ன Green win an warmy sing Juin undan 5. auffanisdation பாதும், பதிப்பருக்கும், வடக்கு, முடிக் பெதுனம், பேத்து பிரியல் கோரு கபிக் குப்புகால் சொருமார்தின் ஆன பிருத்து பின் போதுவை, தொண்டலி மாதும் பிரி தொறும், வான்பலிர்

(2) இசம்பைக்குளக்கை லாக முதக்குரிய வே தா a gasgfu in genau vier gdesivie ene a "wiereik " Son derne Quie 33 jun Sur the Caston Sit See with in go C ана солого солого сол. Сорд Алад Солутала инста Сорд Алад Солутала инста Сол Солутала Солута Сорду Сол Солута Солого Сорду Сол Солиту Соба Дагатана арр

(3) a pionus ye den இவர்க முகத்தரிய லே தன்னைப் படர கல் 1100 க இவர்கத் சண்டம் "வர்த் சட்டு சவல், இசன் விசுலம் ஓட் துர கது, வடக்கு, மேற்று பலங்கைக்கு தொண்டாம காணி, தெற்கு: ரேட்கேகு காகால பயாவு சா கில்ட இருட்கைகு சாரியலாம காலில் ஒரு பேசல் அனர சரிய அற்றரியன்று கால க ப இசைப்பி சு ப இசைப்பி செழ்த்தன

by Noolaham Polindation Linger and Start Bar 2 12

# PLEASE NOTE.

All correspondence, contribu-tions and communications to lating to and for the Morning Star should be addressed to: The MORNING STAR OFFICE, The MORNING STAR OFFICE,

SUBSCRIPTION RATES

Payable within the first three months of the year 1 copy in Jaffma -without postage 4.00 1 copy in Ceylon unid in India (including postage) 5.00 1 copy to Straits orany other Cour-try 5.25

ADVERTISING RATES

First insertion per inch 75 Subsequent and any insertion 1.00 Doubler states for the following-Personal, Engagements, and In Mermoniams Contract rates are considered on molication

Terms- Cash in Advance.

## விளம்பரம் -

சிங்கப்பூருக்கும் பீணங்குக்கும் கப்பல் டிக்கெற்றுகள்.

Garyice states, Au பர், பினக், இன்றும் மற்றர் தனற மு.சச்சஞ்சரும் கப்பல் டிக்கெற்ற கன் முன்மூம் வகுப்புக்கும் இன்னும் மற்றம் வகுப்புகளுக்கும் என்னிடம் பெற்றக்கொள்ளலம்.

கப்பற் திகதி முதலிப விபரங்கள் எங்களிடம் எழுதி அறிக்குகொள்ள ைய்.

S. விரகத்திப்பின்னே & Sons, Guilusa யாழ்ப்பாணம்

# பேசெல் மிஷன் கலிக்கற் ஓடுகள்

Quint Garden பெத்தவை, முதலாக வாத இன்று முதலாகவே இருக்கொடை ஒன்னி வெளித் தேரத்தினுல் வேசும்பே எத்த நட்டைப்போட்டாலும் சுரிதா என்ற வணைவேண்டாட்ட பெலமு a Curie Basie Staterillun Se Gas praint Garines 6 ursama applaha ura usashan G

தனி எசன் நர், பாழ்ப்பானம் உல்லலைம் மேதர் இன் சன்ற

(BEILMAL)

முதற்தரமான சுதேசபாஷை

கிராமபோன் ரிக்கார்டுகள்

5TOLDIALI

ரிக்கார்டுகளும் தராமபோன்களும்

உங்களே 'மதிழ்விக்கச்' தெறந்தவை.

சோல்' எச்சண்டு உள் : மில்லர்ஸ்


கியிட்டெட்

Garaginy.

கடைக்குமிடம் :--

#51 8 aniu 100-

# உதயதாரகை



			Carponi
			Cariman
			and a min
		6,# Ø	Biperral
s & Ams.		and a	
is war	8.	affilio	F. sip 3.
		-gGdie	lii.
0. 213	, <sup>2</sup> <u>u</u>	500	3.40,50
		(0) HE & (2)	1011

# • புகையில

## C. C. C.

சொழும்பு கொமேர்கல கம்பனிப் புண கொரும்பு கொமோக் கம்பலை புல மிலைப் பசன்களேப் பாலிக்கிற்கிருல் மாத் தாமே சரியான சாதிப்புகையினையும் வறாளமான பயிரையும் பெற்றக்கொள்

## அதிக லாபம் உண்மை

அதல் லாபம் உண்மை (முழு விபால்கள்பும் இன்னும் வேண் முயபுத்திமதலன்பு வைக்காம் அதித்த சொன்வதற்கு சொழும்பு செல்வர்கள் கெல ம்பனி லிமிர்தொரு, கொழும்பு என்ற விண சந்திற்கு எழுதவும். (பிரிர்தானிய மாராட்டுடன் இணைக்கப்



# கூடை மார்க் கொளுக்கி ஒமிகள்

UMBRELLA BRAND TILES. தற்போது விற்ப?னயாக வகும் ஒகேளல் அளவாற் பெரியதம் தாற் குறைக்**ததுமான** ஒடி இதுவே. கிரையத்தாற்

அரசாட்சியாருக்கு ஓடுகள் கொடுக்கும்

கனிவர்க்ககர்: ஜே. செருபிம் & பிறதர் , a al a ஜன் Bag, யாழ்ப்பானம்.

2 3 11 3 1 7 00 3

# 1910 is @ ms d" 12 is a

## உதயதாரகை

உற்றதாலன் கம் "உதயதாரை" தன் பெய முன்னேம்க, சென்ற 99 வருடன்க தாய் எல்குஞ் சென்ற தன்ன ஆத ரி பிதாரெல்லாருக்குர் தன்னு தபப் பின்பாட்ட ஒரு பத்திரின்றது. இப் படிப்பட்ட ஒரு பத்திரின்றது. இப் படிப்பட்ட ஒரு பத்திரின்றது. இப் படிப்பட்ட ஒரு பத்திரின்றது. இப் பின்பா 1841 ம் ஆண்டு, அப்பொழுத இன்குத் இருத்தொண்டு க\_த்திகர்த பில்றைர் மாரி இன்னத்தில் உற்பத்தி பான பத்திரிகைகளுள் இதனே முத லாதது.

கு குது. இவ்வால் காலும் மர்க்கம், லக்கி, கால்தீரம், கிவச்சயம், அரசு, ரும்பம், சனசங்க வையலங்களென் நும் பல தரைப்பட்ட கிஷபல்களேத் நாக்கி எம் பத்திரிகை வெளிப் பேசுது, எல்லாருக்கும் இதம்பயப் பத் தன சர்நேட்டத்தைச் செய்து குந்தேக்கேறது. சகல சமயத்தின ரும் இதைச் சுன்மானித்து ஏற்ற உயசரித்து வந்சிருக்கிறைனர். இலங் கை, ப்பானம், சிங்கடலுர், மலாய தல், இத்திசு, அமெரிக்கா என்கும் கம் பத்திரைக் தன செல்வாக்கைச் செலுக்தி வந்திருக்கிற்றது. இன்னான் தே மான் தக்க

இவ்வாண்டிலே முன் எக், வருடங்கள் தும் கடைபேற்றைக் தெலுப்பார்க்க, விரேஷ் கருதேப்புத ஞ். வாசிப்புர்கு மேற்ற பல விலுபக் கின கம் பத்திரைக் கின கம் பத்தரிகை தன்பாற் கொண்டு, குறித்த குறித்த காலத் திலே உங்களேச் சந்திக்களிரும்பேயுள் திலே உங்கள் சாதிக்கன நமப்புள எது. வருங்கலத்திலே கம் சாசியத் துரைவ் முக்கும் அதி போசன மான அரும் வீஷ்யங்கள் கம் பத்தி ாத்திற் போசாம்பெறத்தக்க ஒழுங்கு கள் செய்யப்பட்டிருக்கின்றன. தப் படி டீடைபெறு கற்கு ஒவ்வொருவ ரும் தாம் தாம் செய்யவேண்டிய விஷ துக்கு கான் கான்கள் காயக்களை குடியன் யற்கள் ஒத்துழைப்பினுளியோடு தொகல் வேண்டும், அவற்தன் பின் வரும் காலு கிஷயங்களே யும் விசேவர யாயக் கவனிக்கும்படி கேட்டுக்கொள் masani-

1. ஒங்வொரு கைபெப்ப சேய ரும் இவ்வருட்கதிலே இன் இரை கைபெப்ப சேயரை அங்கத்தவ ராக்கி, சதாபத வருடக் சொண்டாட் டத்தைக்கு முக்தி கம் பத்திரிகைப் பாப்புதலே இப்பொழுதினும இரு மடங்கரக்க உதகிரேப் தல் வேண்மே, 2. இப்பத்திரிகையின் மிருத்தி பில் விசேஷ கரிசன்யுள்ள பெபுக்க ளாயுல்ளோர் கம்பத்திரிகையை வாசி பாரொண்ணப் வான கம்பத்தானையை வான பாதிருக்கும் பாபைபாபேறும் தேரடி, அவர்களின் கைபோப்ப வேதனத் நை சூவர்களுக்காகத் தாமே கொடு த்து அவர்களுக்கு உதனிசேப்பு முன் வரவேண்டும். இதுவும் விசேஷ தேவ தொண்டாகும்.

3. பொதுவாய் எல்லவர்க்கும் பயன் பயக்கும் கல்ல கல்ல விஷயல் கணே எழுதக்கூடிய கண்பர்கள், காலத் தக்குத் காலம் கமக்கு விஷயதானல் கள் செய்தல் வேண்டும்.

4. அவ்வல் வருடத்தக்குரிப பத்தியேதனத்தை, அவ்வல் வருட முதல் மூன்ற மாசத்துட் பூரண மாய்ச் செலுத்தைகல் அதிக தைரிபத

பத்தீரிகை வேகனத்தைக் கூட டியற்கிதல் புத்தியாலாது. அந்த கியாயப்பற்றியே கையொப்ப கேயர் கின் அதிகரிப்பித்தப் பத்திரிகைச் செலவுகளேச் சரிப்படுத்தி கடத்த கிருமபுகன்றேம், ஆகவே இவ்கிஷ யத்தில் மேற்க றியவாற உல்கள் சலாயத்தையும் தேசிகிறும், பத்திரிகை வேதனத்தைக் கட்

பத்திரிகை கடைபெறற்கு கிசேஷ் பொறப்புடையவர்கள் கம் மூன்று மிஷன் கிரின்தவர்களும் முன்று மிலன் செற்றையானான கம முன்று மிலன் செற்றைவர்களும் மாம். அனுல் கட்டிலுந்ற கண்பருள் ஒரு சிவர் பரோதுபகாரிகள் கம் பதநி ராமேவனிகளத்திருக்கு வருன்றுர்

கம் பத்திரிகை இடைபிடைபே தேர்த்த பல தத்தக்களொலை வற்கூற யும் நேற்தொண்டு இவ்வளவு ரிண்ட காண் கடைபெற்ற வந்திருத்தல்ல புன்னி கம்பிரச்சுக்கடலாசிய கடவு Galla affor gisan acouiur Giniganic.

-R B aren Dora : Surg பல்லவி வாருத்தல் ஆனாதமேட்ளன்றம் வாருத்தல் ஆனாதமேட்ளன்றம் வாருத்தல் ஆனாத்தமே, காணங்கள் 1: ஆருத் ததிக்கிர்த மாம்பலரத் தாலாத்

வாசிக்கலின் ஆனத்தம்

Listo

ைப் போஷிச் சனுபலியும் பொல்கு மனே

முறையாக–வரி 4 வீண்பொழுத போக்கி வீரையால மர் சோகம்

சோம் மான்புலிறை பத்திரிகை வால்கி அதன் சாரம்-வாகி 5. பூவீனிலெல்கும் சேர் புனினங்களோத தேர பேஷம் பொறு அறிவு மிக்க கயஞ்சோ —வாகி

D. V. N.

# சீவனத் தடுமாற்றம்

கமத தேபத்திலுள்ள மக்கள் கமது தேபத்ததுள்ள மக்கள் தாம் சேவனத்தில் தாழ்வடைக்கு வரு தழ்கோற இயக்கங்களிலே பே தாண் டப்பட்டு வருதின் முர்கள், அவற்றை வான் முறையே கன்கு விளர்கொட்டு artio.

தங்கள் தங்கள் தேபத்திலே புள்ள சீர்வளம், சிலவாம் என்பவை சனேச் காலக்ரோ மும் விருத்திரைப் பாது பராமுகமாயிருத்தின் மூர்கள், அக்காலத்தில் வேளாண்மை செப்பப் பட்டுவர்த வபல் ரலங்களும் அக் ரிலங்களுக்குரிப ரீர் வனங்களும அழித்து பாழ் ரிலங்களாப்க் காணப் பிகின்றன. கமத முன்னேர் கமத பிற் சக்ததியரின் வாழ்வை உறுதி பறசக்ததிப்பின் வாற்வை உறுக்கத் செய்பும்படி காட்டிவைத்த தேலவா ரேவ்வகள்ப் பாழடையர் செய்தால் சம் தேயத்தில் சிவனம் எவ்வாறு தில்பெறம்?

தல்பெறம்! - கங்கள் கங்கள் தேயத்திலே புள்ள மாம், சாக்கு, கல் என்பவற் ரூல் தங்கள் வாழ்வுக்கேற்ற மீடு களேக் கடடி வாழுதல் சுப சிவனத் திற்கு இன்றியமையாததாக இரைப்ப வும், திர்தில்பைக் கையற பிட்டு, அக்கிய தேபத்திலேபுள்ள சிமென்ற், கேடர், கசுரம் முதலிய பொருட்க ளால விரிகட்டாத தலப்பட்டு, பொ ரூட்களே அக்திய தேசத்தாருக்குக வெறிக்க கேரிதென்ன அகை வற் சொடுக்க சேர்டுதலால் செல்வம கிரைக்துள்டுகின்றது. அதஞல் எம் தேபத்தில் உறுக்பான சிவன்பின றிக் தமோற கேரிடுகின்றது, தங்கள் தேபத்திலுள்ள பருத்தி

பிரைய தமக்கு வேண்டிப ஆடை களேச் செய்து தரித்தைக்கொள் வதை கடேடு, அக்கிப தேபத்திலுள்ளவர் கள் செய்துகொண்டு வக்கு கிற்கேன்ற มีดูด่ கள் சப்துகாண்டு வாத் வந்தன்ற குடைகள் வான்கி அனிவதனைல் பொருட்கள் அன்வாடையீன்பொரு ட்டு அல்லியிடமே போய்ச் சேரு கிறது. சோவே, வந்து தேயமான உர்த்து தவன நிறையின்றி அல்லாமி செக்க என்றது.

கம் தேயத்திறுள்ள எள், தேம் கால், கொப்பரு என்பவற்றிலிருக்கு எடுக்கப்படும் எண்ணெய்களே யும், இதுப்பைபெற், ஆமணக்கு செய், வேப்பவேய், புன்னேசெய் என்பவற வையும் தமக்கு வேண்டியவாறாடப தையும தமக்கு வேண்டியவாது உப யேகித்தல் மரபாகவும், அவற்றைக் கைபற்றிட்டு, அந்தியருடைய மண் ணெண்ணெயை உபயோகப்படுத்துவ தகுல கயதேசத்திலுள்ள பொருட் தனை கயல் தசத்தத்துள்ள பொருட் கள் பெர்தம் அழிதலாலும், அர்வே ருடைய என்னொயை விலேகேடுத்து வான் குலாலும் சேவனத்தில் இடை பூறண்டாதிறது. அக்காலத்தில் கம் மூலைஞர் தத்தம் சயல்தச எண் ணேய்களிருமே செய்ததுவர்தார் கன், அம்புறைவா தொடைத்தார் கள். அம்முறையை இக்காலத்தாம் தேசவாகிகள் முற்றுப் மறக்குகிட L. # # 45 000 -

கமன கப தேசத்திறுள்ளன வரப்ப் போசன பாந்திருகள் போசெக்பபடும் இலே, பட்டை, மடல், சிரட்டை என் பனவகள் மடல், சிரட்டை என் பன் வகள் கை முதலான போததனைகளை கைப்புக்கு இன்பத் தேலாம் தன்பத்தேறம் கேண்டிய அளவு வடோறம் புத்த புத்தாகக் கண்டக்கத் தர்களைவாக 2 காம் கமக்கு அல்லது கம்குமே இருப்பெய்ரு, இருப்தியற்றவன் இருப்பவுக், அனைகளில் பேசனார் பத்தவர்களுக்கு றிய்பு கான் தொ இல்லற்றவன். வேற்பவுக், அனைகளில் பேசனார் இல்லை கம்குமே இன்பற்றவன். குண்டில் அலமான காமமைன் நம் முடைக்கள் இன்பர்களுக் அன் இன்பர்தை அன்பமும் கமக்கே, முடத்தன ததை மேற்கொண்டு, அர ல்பருடையவும், பொருரு பிரது பிரால் பிரது பிருக்கும் பிறுன்பமுதைக் கண்டு தயல் குன்றும்.

1 வால்கவேண்டி பனவும், அடிக்கடி கேரு கவகை வானவும் கிடி பில் கால முதலிய கைன் வால்கி பில் கால முதலிய கைன் கால் தேசப் பொருட்களின் உபயோகம் குன் பொருட்களின் உபயோகம் குன் பொருட்களின் உபயோகம் குன் பொருட்களின் உபயோகம் குன் குன் வனக் கட்டமடை கல் கேவனம் தன் வடைக்கு வருகி நக, கமத தேசப முன்னேற்றத் கைக் குறித்து அக்காலத்துள்ள பெரிபோக் அரிச்சாமைத்துளை வந்த பாத்திரங்கள் வனக்கு செய்வது எவ்வளவு கஷ்டமென்பதை கமத தேயக் சுதோதர்கள் வினக்கிறும் வினற்கா துட்ப்படு கின் ரேக்கா. கம் தேயத் திறுள்ள செல், குழ

வினங்கா இடர்ப்படு என்றுர்கள். கம் தேபத்திலுள்ள செல், கிற ங்குவகை, பழவகை, கிறதானிபங் கள், பால், தபிர், செய், மோர் என்ப வர்முல் கிறைக்க சேவனரு செய்து வாழலாமாகவும், அவற்றை இழிகாத் தவென்று விலக்கி, அக்கிப காட்டி விருக்கு வரும் பிஸ்கற், கோதுமை ரி குப்துண்டிகள், மாவகைகள் என்புவைகின் காகர்கமான சில்ப கள் கூறை சர், செர்றண்டிகள், மாவகைகள் என் பவைகளே காகர்கமான சேயி மென்ற வாங்கியுட் கொண்டு பொருள் கட்டமடைகின் ராகள், இதலை சவனம் கிலகெட்டி வருகின் நட்டுன் தேர் உனவுக்குரிய இதனை சவனமாலை கட்டங்கள் நது. ஈம் முன்றேர் உணவுக்குரிய சுபதேசப் பொருட்கள் அரிதிற் கண்டுபடித்து ஈம்பிற் சர்ததியாரும் உறதிபெற வேண்டுமென அடை உறதிபெற வேண்டுமௌற வளர் த்துவைத்தரிவனங்களே அவமதித்து வருதல் எத்தினே அவமானமாகும்! (வாம்)

# ஞாயிறு

தொழுகை நாள்-ஒய்வு நாள். ஞாபிற்றக்கிழமையைக் குறி த்த எங்கும் பாகிபிருக்கிற தப் பான எண்ணமும் அகிஞல் ஒப்வு

ான் ஆசரிப்பை மடுக்குண்டாமிரு க்கும் அசட்டையும் ஙானத வரை பெரும் எஷ்டச்சை விள்ததிருப் பெரும் எஷ்டசுதை வானத்துருப பது மல்லாமல் தேசத்தின் முன் னேற்றத்திற்கே அது தனடப்படி பிருக்கிறதென்பதை எங்கள் கரண் திறேம், ஆனபடியால், இந்த நாள் ஏத்தகமையான தென்றும் என்ன ஏத்தகமையான கென்றும் என்ன கோக்கமாய் ஏற்படுத்தப்பட்டதென் றம் ஞாபசப்படுத்துவது கலமொத் தோன றித் நக.

1. ஞாயிற கர்த்தரின் மாள்:- இந் தத்தினத்தில் வாராதவறுமல் இரட் சகருடைய உயிர்க்கொழுகல்ல கிளேவு சுருகிறேம். இக்பாணத்தால் ஞாபிற தொழுகைகள் மா மாத் தொமலை, கிசேஷித்த மனறிபறித லின் எளுமாகும்.

ை எருமாகும். 2. இதைகிக, ஏபிற்றக்கிழகம ஒய்ஷாருமாகும். பூகருடைய கியா யப்போளனப்படி ரழில் ஒன்ற இன்ப்பாறுகளில் உள் என்னும் ஆசரிப்பு பூர்வமுதல் ஒப்புக் கொன் எப்பட்டு வக்தது மல்லாமல் மணுஷ அணபோகத்திற்குமே ஒத்திருப்ப தாகவும் காண்கிறேம். எம்மதத்த வர்களுக்கும் வாரத்திற்கொரு இள வாகளுக்கும் வாரத்தற்கள் இன ப்பாறதல் கான் அவரியம், அவப் பும் உன்ப்புமான தற்கால ஜினியத் தில் மனுஷாரிரம் சோர்ந்த உடை ந்து போகரதபடி இப்படிக்கொத்த ஒழுங்கு இன்றிய கமயாத தாபிருக் கிறது.

மேற்குறித்த இருகோக்கங்களும் காள அவரை திருச்சபையில் அலக கரிச்கப்பட்டுள்ள சத்தியக்கள். இர் ைகம்பட்டுள்ள சத்தப்பகள், இல் சேசக்கங்கள் கமது ஜீகிபத்திலும் நேற்ஸ் தவனின் உத்தர வாதமான கடனம், ஆசையால் பின்ஞல் காட் டிய குற்படிகளே பெற்ஸ்தவர்கள் தங்கள் ஞாபகத்தில் அழுத்தமாய் நங்கள் ஹாபகத்தில் அழுத்தமாய் ைகளை ரூர்பகத்தில் அழுத்தமாய் இருத்துகல் அவசியம், 1 தாக்க

து நகதைகல் அவசுபம். 1 சாதாரணமான சக சிகியம் சிகிக்க சரிசம், மனம், ஆகி, இம் மூன் தக்கும் முசிப்பாற்ற தேள்வை முனை முக்கும் முலப்பாற்ற தேள்வை என்பது எவரும் அறித்த விஷயம். ஞாயிலு ஆகிக்குரிய முகிப்பாறதைக் என்றது இதிக்குரிய முகிப்பாடன எனத்தால் அனைகியமான வெ விக்காரியங்களில் தங்பேட்டுக் கொ எனத்தபடி பார்த்தக் கொள்ளவே ணமெ. தங்கள் உள்ளான ஜீகிபத் தைப் பெலப்படுத்த, வேதவாகிப்பு, தைபம் பெலப்படுத்த, வேதவாகிப்பு, தெயம், நியானம், சபைகூடிதொழு கை முதலான போத்தனங்கள் வையடவேண்டும்.

(கமது விவசாய மக்திரி)

# வருங்காலம்

"இப்பொழுது எம் கல்டமான சாலத்தை அனுபயித்து வருசேழேம். வருங்காலத்தில் என்ன கடக்கு மென்பது பற்றி எவரும் ஹேஷ்பம் சொல்ல முடியாது. அடுத்த கில வருடங்களில், உலகில் சமூக அரசு யல பொருளாதார தடையில் எக்க புதிய அமைப்பு எற்பி மென்பதையும் எலரும் இப்பொழுத மேன் பதையும் எலரும் இப்பொழுது வகித்தைக் கூற முடியாகு. அக்க கைப காலம் வரும்பொழுது கனிப் பட்டனர்களும், பல்வேறு வருப்பி னரும் பலவேறு தேசமக்களும், பொதுவாக அலே உலா மானிட வர்க்கமும் தைரியம், தன்னம்பிக்கை, பரப்பா விசுவாசம், தல்என்னம் ஆகிய கிறக்க குணங்களே அக்தியா வரியம்.

தல் பட்ட கஷ்டங்களை மனதல் வைத்துர்கொள்.

an sura

விருக்கும். (இக்கிய வைஸ்ராய்)

# அமிர்த மொழிகள்

. 8 எவ்வளவுதான் உயர் கில அடைந்தபோதனும் 8 ஒரு காலத் தல் பட்ட கஷ்டங்களேபெல்லாம்


கல்டம் அமைகித்தால் டூற் காலத்தில் கல் வாழ்வு கடத்தலாம், இன்பத்திலம் தன்பத்திலும் திருப்திபயிரு, திருப்திபற்றவன் சின்பற்றவன்

கான் உணருகிறன். இர்கிய சமு தாபத்தின் சுய மரியாதையையும், சௌரவக்கையும் ாப்பாற்றிக்கொள் ைனாவததையுமாபபாற்றத்தொன் வகில இந்திபர் பிருந்த உணர்ச்பி யுள்ளவர்களாப் இருக்கிரர்கள், இந் திய சமூகத்தின் என் மதிப்பைப் பங்கப்படுத்தத்தக்க எக் களிபத்தை

யும காம் (இலங்கையர்) செய்பக்கூ டாதென்ற அவர்கள் கருதுகிறுர்கள். வேல்க்கு வேண்மொனுல இசதிபனா வருளிகது வேலே வால் குவது; வேண் டாகபோத இந்தியனை விரட்டுவத என்ற உபாபததை இலக்கைப்பினை என்ற உபாபததை இலக்கைப்பினை பாருவனை இர்கியர் வெறக்கிறர் கள. சென்னபிலுள்ள பெரிப தல்ல வர்கள், இலங்கையும் இர்கியாவும் ஏப்பொழுகம் அண்டுஞல் இண்ணக் கப்பட்டிருக்க வேண்டும் என்று கப்படிகருக்க வேண்டும் என்ற ஆசைப்படுகருக்கா. இலங்கைபினி டம் அவர்களுக்கு அனவுகடக்க அன்பு இருக்கறது. சினேகப் பான் மையில் சம்பாஷிப்பதின் மூலக கிபாபமானவேர் முடினிறகு வாலா மென்ற ாரன் கம்புதேறன்."

உழைப்போரை ஈம் மதித்த கூடிய சகாயம் செய்யவேண்டும்

(இலம்தை திறிஸ் த சங்கத்தால் வெளியிடப்பட்டது )



எப்படி



# MODERN TRENDS IN AMERICAN EDUCATION.

EDUCATION. Much has been made of the so called march of progress of Western countries, but even in the West thinking people are becoming doubtful of its good effects. It is with three of the dangers of Western culture and the sthempts made by American schools to meet them, that this stridels is concerned. Mor people are finding that the great creation so painstak-ingly put together in the name of science and progress is beginning to look fearfully like a Frank-enstein monster. Whenever the shadow of the mighty machine fails, people find their happiness in danger in three different ways. First, there is the idea of freedom, and of equality in all hings. Freedom so construed, also means freedom to destroy. The destruction of large numbers of cherished institutions like divorce less marriage, extensive classical <text><text><text>

<text><text><text><text>

along these lines is importive if American students are to find a way to full, rich living in sarch a confusing world as ours. But all these difficulties and dangers are only the asmal com-putions of progress. Progress only comes painfully through much saftering. It is simply a matter new of meeting these new chal-lengos in the same determined way in which they have been ins become much concerned with the West, its schools are likely therefore to face the same pro-ple as the West. Hence the present discussion, since it was charging that a description of American developments might be situation here. STEART WRIGHT.

THE INTERNED MISSIONARIES.

THE MORNING STAR

—A memorial service was held in Kuala Lumpar on the 20th Decomber 1939 at the Methodist Tamil church in memory of the late Mr. R. S. Y. Mattutambi of Kopay, who died at Kopay on the 5th of October last. There at the stress of the stressen tive gathering of all contount-ties residing in Schner. They have and represent tive gathering of all contount-ties residing in Schner, They have a stressen at the stressen service of the stressen function of the stressen at the function of the stressen at the stressen gathering of the stressen invested the fable and said that the Tamil church will always scholar, preacher, goet, author and ditter.

additor,
-Mr. N. Veluppiklai, Maniagar editor,
-Mr. N. Veluppiklai, Maniagar of Valikamam North and South has been transferred to Vada-maradehy in place of Mr. Sinna-thamby who has retired.
-Mr. N. Thambipillai Maniagar of Ponnery succeeds Mr. Thambipillai Maniagar of Ponnery succeeds Mr. Thambipillai at Tenmaradehy.
-Mr. O. Nagenathan, Maniagar of Ponnery succeeds Mr. Thambipillai at Tenmaradehy.
-Mr. N. Nagenathan, Maniagar of Ponnery succeeds Mr. Thambipillai and the Islands have been been pornrily filled by clerks of the Jafim Kachcheri.
-Mr. O. Ponnambalam, Advocate was cleeted Chairman of the Jafim Araba Distuic Council and Mr. S. M. Aboobucker, Proctor S. C., Vice-Chairman at a specin meeting of the Council held on the 6th instant.
-Mr. Albert Kanagasenan Lewis was ordained as Deecon in the pathwal Cathedral on Sunda. the State Deep by the Bishop of Coombo, He will remain attached by articular responsibility for Evangelistic work in the Pallai Districular velocity for Evangelistic velocity for

gelistic work in the Fattat Dis-trict WEDDING At the Methodist Church Col-petty on Saturday atternoon the marriage took place between Mr. L. R. A. Thevathason of the Irrigation Department and Miss Mabel Thangaristoana Rice, daugh-ter of the late Mr. Samuel Rice and of Mrs. Rice of Vaddukol-dai. The ceremony was performed by the Rev. E. Rowton Lee, The bride was ziren away by her ancle Mr. T. V. Edwards. The attesting witnesses at the signing of the Register were Dr. K. K. Williams and Mr. J. V. Dharma-rajah.

## PICKE D FRCM THE WAYSIDE.

<text><text><text><text><text><text><text><text><text><text><text><text><text><text>

<page-header><text><text><text><text><text><text><text><text><text><text><text>

"A JOKE IS A SERIOUS THING" Mr. M. Balasmdaram, Advot eate, the other day at the Old Boys' Dinner of Manipay Huda College quoted the above words from the late Justice de Sampayo and also said that he had donad it to be so in Jaffna to hs cost But what is truly pathetic is that he found to his cost that day thing in Jaffna for his humorous

Jaffinh.
5. Sinnadurai delegates to the 7th Conterence and Annual General Meeting to be held at Kurnegala on the 2nd and 3rd February 1940.
6. It was decided to inform the Director of Education that the Council is not prepared to contribute any amount towards Free Mid-day Meals for School Children in 1940.
7. It was decided to place Be

7. It was decided: to place Rs. 10,000 in fixed deposit for 6 months in the National Bank, and Rs. 15,000 in fixed deposit for 6 months in the Mercanfile Bank, Colombo.

# **COMMERCIAL PINE FORESTS LIMITED**

# Incorporated in New Zealand.

(LIABILITY OF SHAREHOLDERS LIMITED)

- (LIMPLITY OF SHARMONDERS LIMITED)
  Commercial Price Forest Bonds will provide an excellent contribution to the future prospecity of your family.
  Market Prospecity and prospecity.
  Market Prospecity and family.
  Market Prospecity and family.
  Market Prospecity and family.
  Market Prospecity.
  Market Prosp
- M. Subramaniam Nagalinaam, Chief Agant C. P. F. Lud C i o The Morning Star, 4th Cross Start J a 11 n a

.

Printed and published for the Propriour Mr. Casilian H V. Joseph Arisingando, resulting at Tellippath, at the Coylon Mission Frees Tellippath, at the